


1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாராளரிடமிருந்து செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிடின் விலை							
21/03/21	-	NIL	EXPENSES							
21/03/21	-	NIL	EXPENSES							
21/03/21	-	NIL	EXPENSES							
21/03/21	-	NIL	EXPENSES							


 29/03/21
 Assistant Electoral Officer
 No. 12, Perambur Assembly Constituency,
 Erukkancherry, Chennai - 600 118.

Receipt வரவுகள்		Payment செலுத்தப்பட்ட தொகை				Balance Amount எஞ்சியுள்ள தொகை		Remarks, if any குறிப்புரைகள் (ஏதேனும் இருப்பின்)	
Date நாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் ரொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணையின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
26/12/21		NIL	NIL	NIL	NIL		1750		
27/12/21		NIL	NIL	NIL	NIL		1750		
28/12/21		NIL	NIL	NIL	NIL		1750		
29/12/21		NIL	NIL	NIL	NIL		1750		

K.Ramesh

T. K. Ramesh
29/12/21
Assistant Enrolment Observer
No. 12, Perambur Assembly Constituency
Erukkancherry, Chennai - 600 118.

Deposit
வைப்புத் தொகை

Payment
பெறுத்திட்ட தொகை

Balance
எஞ்சியுள்ள
தொகை

Remarks, if any
குறிப்புகள் (ஏதேனும்
இருப்பின்)

Name and address of
person/party/association/body/any
other from whom the amount
received/deposited in Bank
யாரிடமிருந்து தொகை பெறப்பட்டதோ
அந்த நபரின்/அரசியல்
கட்சியின்/சங்கத்தின்/அமைப்பின்/யாதொரு
அமைப்பின் பெயர் மற்றும் முகவரி
எந்த வங்கியில் தொகை வைப்பீடு
செய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர்
மற்றும் முகவரி

Cash/Cheque
No., Bank name
and Branch
வங்கியின் மற்றும்
வங்கிக் கிளையின்
பெயர்,
ரொக்கம்/காசோலை
எண்

Amount
தொகை

Cheque
No.
காசோலை
எண்

Name of
payee
தொகை
செலுத்தியவரின்
பெயர்

Nature of
Expenditure
செலவின்
தன்மை

Amount
தொகை

Any expense mentioned in
column 7 of this table and not
mentioned in column 2 of table
of Part-A should be clarified
here.

இந்த அட்டவணைபின் 7ம்
நெடுப்பத்தியில்
குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு
செலவு மற்றும் பாகம்-A
அட்டவணைபின் 2ம்
நெடுப்பத்தியில் குறிப்பிடப்படாத
யாதொரு செலவு பற்றி, இங்கு
விளக்கம் அளிக்க வேண்டும்.

2

3

4

5

6

7

8

9

10

NSL

NSL

11000/-

K. Ramesh

K. Ramesh
29/05/21
Assistant Expenditure Officer
No. 12, Perambur Assembly Constituency,
Erukancherry, Chennai - 600 118.